



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 1855/B/20

திரு.க.சுப்பிரமணியம்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
திருப்பூர் தெற்கு,
திருப்பூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.க.சுப்பிரமணியம் அவர்களின் தொலைபேசி எண்ணினை தொடர்புகொள்ள இயலவில்லை (Not Reachable). பொதுத் தகவல் அலுவலர், திரு.கோவிந்தசாமி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திருப்பூர் தெற்கு, திருப்பூர் மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 14.11.2019 தேதியிட்ட மனுவில், மதுக்கரை வட்டத்தில் எத்தனை நகை அடகு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது, உரிமம் பெற்றவர்களின் முகவரி, உரிமம் எண் போன் விவரங்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர்/ தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தாலுக்கா அலுவலகம், திருப்பூர் தெற்கு அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. 09.12.2019 தேதியிட்ட பொதுத் தகவல் அலுவலரின் தகவல் திருப்தியளிக்காததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 10.01.2020 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்தும் தகவல் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 19.02.2020 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 1வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க, ந.க.1003/2020/ஆ3, நாள் 05.11.2020 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்து இவ்வாணைய மின்னஞ்சலுக்கு முகவரியிட்டுள்ளார். மேற்படி தகவல்களை மனுதாரர் பெற்றுக்கொண்டதை உறுதிசெய்யும் பொருட்டு மனுதாரரை தொலைபேசிவாயிலாக தொடர்புகொண்டபோது, மனுதாரர் தகவல்களை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். மேற்படி தகவல்களானது இரண்டாம் மேல்முறையீட்டுக்கு பின்னரே கிடைக்கப்பெற்றதாவும் தெரிவித்துள்ளார்.

6. இனிவருங் காலங்களில் மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரக்கூடிய தகவல்களை, பொதுத்தகவல் அலுவலர் காலம் தாழ்த்தாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்/(ரா.பிரதாப்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1855/B/20

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
திருப்பூர் தெற்கு,
திருப்பூர் மாவட்டம்.

திரு.G.சுப்பிரமணியம்,
1/72, ஜூபிலி கிணறு வீதி,
சாஸ்தா இல்லம், (துணை விழிப்புணி அலுவலர்),
TNCSC Ltd (Retired) Chennai,
பொள்ளாட்சி.

Copy to: File

MP/PA-12.11.20